



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

## இணையத்தில் உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்

பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் கைத்தொலைபேசிகள், வரைப்பட்டிகை (tablet) மற்றும் தனிக்கணினிகளின் பயன்பாடு சாதாரணமாக ஆகி விட்டது.

குழந்தைகள் தங்களுடைய படிப்புக்கு உதவ இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தவும், இணைப்பு வைத்திருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகளை இலக்கு வைக்கும் இணைய வேட்டைக்காரர்களாலும் (online predators) இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட முடியும்.

அநேக குழந்தைகள் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களைத் தொடர்பு கொள்ளக் கைப்பேசிக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய தளங்களைப் பயன்படுத்தும்போது, இணைய வேட்டைக்காரர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.

நமது குழந்தைகள் இணையத்தில் இருக்கும்போது அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில் நாம் பின்பற்றக்கூடிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

### குழந்தைகள் - இணையத்தில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்கள் பெயர், வீட்டு முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் அல்லது பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் **ஒருபோதும்** இணையத்தில் பதிவிட வேண்டாம்.
- **எப்போதும்** உங்கள் பெற்றோரிடமோ அல்லது உங்களுக்குத் தெரிந்த வேறொரு பெரியவரிடமோ நீங்கள் சங்கடமாக உணரும் எந்தவொரு இணையத் தொடர்பு பற்றியும் கூறுங்கள்.
- உங்கள் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களுக்கு முழு விவரமும் தெரியாத நிலையில் இணையத்தில் அரட்டையடித்த யாருடனாவது நேருக்குநேர் சந்திப்புக்கு **ஒருபோதும்** ஏற்பாடு செய்ய வேண்டாம். உங்களுடன் சேர்ந்து வர ஒரு பெற்றோர்/பாதுகாவலரை ஏற்பாடு செய்யவும்.
- **எப்போதும்** அனுப்புவதற்கு முன் யோசித்துச் செய்யவும். 'அனுப்பு' என்பதை அழுத்தி விட்டால் அது உறுதியானது மற்றும் இறுதியானது - அதை நீங்கள் திரும்பப் பெறமுடியாது.
- உங்களுக்கு அறிமுகமில்லாத எவருக்கும் உங்கள் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம்.

### பெற்றோர்களே - இணையத்தில் உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** இணைய உரையாடல்கள் தொடர்பான ஆபத்துக்களைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
- வயதுக்குப் பொருத்தமான தளங்களைப் பற்றி உங்கள் குழந்தைகளுடன் விவாதிப்பதை **உறுதி செய்து கொள்ளவும்**.
- உங்கள் குழந்தை இணையத்தில் என்ன செய்கிறது மற்றும் அவர்கள் செல்லும் விருப்பமான தளம் என்ன என்பதைப் பற்றி அவர்களுடன் **பேசவும்**.
- உங்கள் குழந்தை பார்வையிடும் இணைய தளங்கள் என்ன என்பதைக் கண்டுபிடிக்க அவர்களின் பள்ளி, பொது நூலகம், மற்றும் அடிக்கடி செல்லும் பிற இடங்களோடு தொடர்புகொண்டு **விசாரிக்கவும்**.
- **எப்போதும்** உங்கள் குழந்தை பயன்படுத்தும் கருவிகளின் பாதுகாப்பு அமைப்புகளின் நிலையைக் கண்காணிக்கவும்.

### உங்கள் வீட்டு கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்கள் குழந்தை பயன்படுத்தும் சமூக ஊடக தளங்களில் இருந்து ஜி.பி.எஸ். (GPS) போன்ற அமைப்புகளைச் **செயலிழக்கச் செய்யவும்**.
- உங்கள் கருவிகளைப் பாதுகாக்க நீங்களும் உங்கள் குடும்பமும் வலுவான கடவுள் சொற்களைப் பயன்படுத்துவதை **உறுதி செய்து கொள்ளவும்**.
- **எப்போதும்** உங்கள் வீட்டுக் கணினி மற்றும் கருவிகளில் பாதுகாப்பான வலை உலாவி்களையும் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு தடுப்புகளையும் பயன்படுத்தவும்.
- உங்கள் கடவுள் சொற்களைப் **பாதுகாத்துக் கொள்ளவும்**. அப்போதுதான் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் குழந்தை தன்விருப்பப்படி செயலிகளை (apps) வாங்க முடியாது.
- **உங்கள் கடவுள் சொல்லை யாருக்கும் கொடுக்க வேண்டாம் - யாராயிருந்தாலும் வேண்டாம்!**

இந்தத் தலைப்பைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு [www.esafety.gov.au](http://www.esafety.gov.au) என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

**மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு [www.police.nsw.gov.au](http://www.police.nsw.gov.au) என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.**



Justice

உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்



**Triple Zero (000)**  
நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



**Police Assistance Line (131 444)**  
நெருக்கடியில்லாத நேரங்களில்.



**Crime Stoppers (1800 333 000)**  
குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.